



சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்குறள் செம்மல் ந.மணிமொழியம் அறக்கட்டளை தொடக்க நிகழ்ச்சியில் பேசுகிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன். உடன் (இடமிருந்து) அனுராதா கணேசன், ஏ.எஸ்.கணேசன், சி.ராஜேந்திரன், கார்த்திகேயன் மணிமொழியன், ரா.மேகலா, பொன்னவைக்கோ, கி.வைத்தியநாதன், ந.அருள்.

திருக்குறள் நெறியில் வாழ்ந்தால் மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என மத்திய கலாச் துறை உயர் அதிகாரி சி.ராஜேந்திரன் வலியுறுத்தினார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியம் அறக்கட்டளை தொடக்க விழா சென்னை தரமணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ந.மணிமொழியம் அறக்கட்டளைச் சொற்பொழிவாற்றிய சி.ராஜேந்திரன் பேசியது:

தமிழினம் போன்ற இன்னொரு இனத்தை எங்கும் நான் பார்க்க வில்லை. இந்த இனத்தில் பிறந்தவர்கள் தவம் செய்தவர்கள். தமிழினம் இந்தவகுக்கு பெருமையாகப் போய் படுகிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

மூன்று ஆனுமைகள்: இந்தியாவின் மூன்று ஆனுமைகள் என மகாத்மா காந்தி, விவேகானந்தர், நேதாஜி ஆசியோஷன் குறிப்பிடவாம். இந்த மூன்று பேரின் வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் தமிழர்கள். கலாசாரத்தையும் பண்ண

பாட்னையும் உயர்த்திப் பிடிப்பவர்கள் என்று விவேகானந்தரும் எனக்கும் தமிழகத்துக்கும் ரத்த ரீதியான தொடர்பு உள்ளது என்று காந்திய திகழும் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் நேதாஜியின் பண்டில் தமிழர்களே பெரும் பங்காற்றியுள்ளனர்.

திருக்குறளை மொழிபெயர்ப்பில் படித்தாலும் முன்னேறி விடலாம்; அதைத் தமிழில் படிப்பவர்கள் வரம் பெற்றவர்கள். ‘அற வழி யில்பொருள்சுட்டு வேண்டும்; அவ்வாறு ஈட்டிய பொருளை இல்லாத வர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்’ என்பது வளர்ந்துவரின் வாக்கு. இது அனைவருக்கும் பொது மறையட்டுமல்ல; பொது முறை என்றும் கூறவாமல்லனர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன்: கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம் தோட்டரபாக ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருக்குறளை ஒவ்வொவ்வில் போதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழக அரடு

மொழித் துறைபேராசிரியர் ஜாஹர் உ.சௌக குரலில் பாலாக உருவாகி வருகிறது.

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் அருள் தமிழக அரசின் சர்பில் திருக்குறள், ஆத்திருடி, பாரதி யர், பாரதிதாசன் நூல்கள் சௌகம், அரேபியம், கோரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

தற்போது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் நீங்கலாக மற்ற அனைத்து நூல்களும் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பங்கேற்றோர்: முன்னதாக ந.மணிமொழியம் அறக்கட்டளைச் சொற்பொழிவை தினமணி ஆசிரியர் கிவைத்தியநாதன் தொடங்கி வைத்துர். முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ, விநாயகா யிவுன்ஸ் பல்கலைக்கழக வெந்தர் ஏ.எஸ்.கணேசன், இயக்குநர் அனுராதா கணேசன், உலகத் திருக்குறள் பேரவை மதிப்புறுதலைவர் கார்த்தி கேயன் மணிமொழியன், முனைவர் பாட்டு ஆய்வாளர் ரா.மேகலா உள்ளிட்டோர் கல்வு கொண்டனர்.